



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 1772/B/2020

திரு. கி. கந்தசாமி

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம்,  
தென்காசி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. கி. கந்தசாமி மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி. S. தமிழரசி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், சேலம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 26.12.2019 தேதியிட்ட மனுவில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் சேலம் வட்டாட்சியர் அலுவலக 2018 ஆம் ஆண்டிற்கான பாகம் நான்கு தணிக்கை நகல் கோரி சேலம் மாவட்டம், சேலம் தாலுக்கா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 27.1.2020 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். மேல்முறையீட்டு

அலுவலரிடமிருந்தும் தகவல் பெறப்படாததால் தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 19.02.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின்போது, மனுதாரர் பொது தகவல் அலுவலர், முரண்பாடான தகவல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் தகவலாக கோரியுள்ள தணிக்கை பற்றிய விவரங்களுக்கு, தணிக்கை நடைபெறவில்லை என்று தெரிவித்தார். பொது தகவல் அலுவலர், தகவலை மனுதாரருக்கு அளித்து, மனுதாரர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்ட ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் மனுதாரருக்கு அளித்த தகவல் அறிக்கை ஆகியவற்றை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.

அதனை பரிசீலனை செய்கையில், ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு வழங்கப்பட்டது என்பதை ஆணையம் பதிவு செய்து, இந்நேர்வில் பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்தி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1772/B/2020

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,  
வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்,  
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,  
சேலம் மாவட்டம்.

திரு. கி. கந்தசாமி,  
31-1 அண்ணாமலை தெரு, அம்மாப்பேட்டை,  
சேலம் - 636 003.  
அலைபேசி - 99438 36964. s

